

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 அபிப்பிராயம்

தேசிய கண்டுபிடிப்பு நிறுவனத்தின் (“நிறுவனம்”) 2022 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று, நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புக்கள் மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2022 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டம் மற்றும் 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டம் என்பவற்றின் ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

நிறுவனத்தின் 2022 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று மற்றும் காசுப்பாய்ச்சல் கூற்று என்பன இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையான மற்றும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயூஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, நிறுவனம் தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது நிறுவனத்தை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிறுவனத்தின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் நிறுவனத்தின் வருடாந்த மற்றும் காலாதிமான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு நிறுவனம் அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக்கூற்றுக்களிற்கான கணக்காய்வு தொடர்பில் கணக்காய்வாளரின் பொறுப்புக்கள்)

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்;

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி நிறுவனத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு நிறுவனத்திற்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது

நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் நிறுவனத்தின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- நிறுவனத்தின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- நிறுவனத்தின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் கல்லூரி இணங்கியிருந்ததா என்பதும்,
- நிறுவனத்தின் அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- நிறுவனத்தின் வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்களுடனான தொடர்பு	இணங்காமைகள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் நிதிப் பிரமாணக்	2022 ஆண்டிற்காக மேற்கொள்ளப்பட்ட பொருள் மெய்மெய்யாய்வு அறிக்கையின்	ஆம் அந்த பற்றாக்குறை 2018 ஆம் ஆண்டின் பொருள் மெய்மெய்யாய்வு அறிக்கையின் மூலம்	நிதிப் பிரமாணம் 104 இன் ஏற்பாடுகளின் பிரகாரம் தொலைந்து போன பொருட்கள் தொடர்பாக நிறுவன மட்டத்தில் உரிய

கோவையின்
நிதிப்
பிரமாணம் 104

பிரகாரம் லெப்டொப்
கணனி மற்றும் ஒரு
இரும்பு கதிரை
என்பவற்றில்
பற்றாக்குறை
காண்பிக்கப்பட்டிருந்த
போதிலும், அதற்கான
காரணம்
குறிப்பிடப்படாதிருந்தது
டன், அது
தொலைந்து
போனமை தொடர்பாக
நிதிப் பிரமாணம் 104
இன் பிரகாரம்
நடவடிக்கை
எடுத்திருக்கவில்லை.

வெளிப்படுத்தப்பட்டு
ள்ளதுடன்,
அதற்குரிய
விளக்கமளித்தல்
2021.02.22 ஆம்
திகதி அமைச்சின்
கணக்கு பிரிவிற்கு
வழங்கப்பட்டுள்ளது.

பரிசோதனை
நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படல்
வேண்டும்.

(ஆ) 2021 நவம்பர்
16 ஆம்
திகதிய
2021/01 ஆம்
இலக்கத்துடன்
நிதி
அமைச்சின்
பொது
முயற்சிகள்
திணைக்களத்
தால்
விநியோகிக்கப்
பட்ட
அரசாங்கத்திற்
கு
சொந்தமான
தொழில்
முயற்சிகளுக்கா
ன
செயற்பாட்டு
கைநூலின்
6.6 ஆம்
பிரிவு.

ஆண்டறிக்கையின்
வரைவு நிதிக்கூற்றுத்
தொகுதியுடன்
சமர்ப்பிக்கப்பட்டிருக்க
வில்லை.

2022 ஆம்
ஆண்டில் நிறுவன
செயற்பாடுகள்
ஆரம்பிக்கப்பட்ட
முதல் ஆண்டாகும்.
அந்த ஆண்டின்
போது
நிறுவனத்தை
நிரந்தரமாக
ஸ்தாபித்தல்
தொடர்பாக
நிர்வாக
நடவடிக்கைகள்
தொடர்பில் அதிக
கவனம் செலுத்த
வேண்டி
ஏற்பட்டிருந்தது.
நிறுவனத்தின்
நிர்வாகத்திற்கு
புறம்பான அந்த
செயற்பாடுகள்
அந்த ஆண்டில்
நாட்டில்
காணப்பட்ட
சிக்கலான
நிலைமையின்
காரணமாக அதிக
தாமதமாகி
இருந்தது.

நிதிக் கூற்றுக்கள்
கணக்காய்வாளர்
தலைமை
அதிபதிக்கும்
சமர்ப்பிக்கும் போது
அதன் உடன்
ஆண்டறிக்கையின்
வரைவும்
சமர்ப்பிக்கப்படல்
வேண்டும்.

1.6 நிதி முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புகள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
<p>பொதுத் திறைசேரியினால் தேசிய கண்டுபிடிப்பு நிறுவனத்திற்கு 2022 ஆம் ஆண்டிற்காக ரூபா 12,863,900 மீண்டெழும் மற்றும் மூலதன செலவினங்களுக்காக வழங்கப்பட்டிருந்தது. அந்த நிதி ஏற்பாடுகளில் ரூபா 11,151,186 தொகை 2022 திசெம்பர் 31 ஆம் திகதி வரையில் செலவிடப்பட்டிருந்த போதிலும், சட்டத்தில் குறிப்பிடப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக பொருத்தமான பின்புலம் ஒன்று தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.</p>	<p>2022.12.31 இல் உள்ளவாறு காசேட்டின் மீதி ரூபா 3,200,022 ஆக இருந்ததுடன், அதில் ரூபா 1,905,000 மூலதன செலவினத்திற்காக வழங்கப்பட்ட கட்டுநிதி மீதியாகும். மூலதன செலவினத்திற்காக வழங்கப்பட்ட கட்டுநிதி ரூபா 2 மில்லியன் தொகை நிறுவனத்திற்கு 2022.11.28 ஆம் திகதியே வழங்கப்பட்டிருந்தது. அது வரையில் பெறுகை செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு போதியளவான காலம் இல்லாமையினால் அந்த கட்டுநிதி அளவில் ரூபா 1,905,000 சேமிக்கப்பட்டிருந்தது. அந்த தொகை 2023 ஆம் ஆண்டின் போது பயன்படுத்தப்படுகின்றது.</p>	<p>தேவை இன்றி அல்லது தேவைகளை நிறைவேற்றாது இருக்குமாயின் உரிய பணம் கையேற்காதிருத்தல் பொருத்தமாகும்.</p>

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 6,598,340 மிகையாக இருந்தது. நிறுவனத்தின் மீளாய்வாண்டிற்குரிய வருமானம் ரூபா 17,749,527 ஆக இருந்ததுடன் அது ரூபா 12,863,900 திறைசேரி மானியம் மற்றும் ரூபா 4,885,627 சொத்துக்கள் மானியங்களை உள்ளடக்கி இருந்தது. இந்த வருமானத்தில் ரூபா 9,218,495 தொகை சம்பளம், வேதனங்கள் மற்றும் பணிப்பாளர் சபை படிக்களம், ரூபா 543,533 உடன்படிக்கை செய்யப்பட்ட சேவைகளுக்காகவும் ரூபா 1,148,525 பெறுமானத் தேய்விற்காகவும் செலவிடப்பட்டிருந்தது.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 விளைவற்ற அல்லது குறைவாக பயன்படுத்தப்பட்ட ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்கள்

கணக்காய்வு அவதானிப்புகள்	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
<p>திறன் அபிவிருத்தி தொழிற்பயிற்சி புத்தாக்கம் தொடர்பான அமைச்சினால் விஞ்ஞான</p>	<p>எதிர்காலத்தில் 41 இல் அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையை உள்ளடக்கிய</p>	<p>பயன்படுத்தப்படாத பொருட்களை பயனுள்ள</p>

தொழில்நுட்ப புத்தாக்கம் இணைப்பு செயலகத்திற்கு சொந்தமாக (COSTI) காணப்பட்ட கிரயம் ரூபா 4,885,627 ஆன நிதியல்லா சொத்துக்கள் 2022 சனவரி 01 ஆம் திகதி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்தது. நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பதவியணியினர் 17 ஆக இருந்ததுடன், உள்ளபடியான பதவியணியினர் 11 பேர் ஆகும். நிறுவனத்தின் பதவியணியினருடன் ஒப்பிடும் போது மிகையான மடி கணனிகள், மேசை கணனிகள் மற்றும் கதிரைகள் காணப்பட்ட போதும், அவை குறைவாக பயன்படுத்தப்பட்டமையும் அவதானிக்கப்பட்டது.

பதவியணியினரை அங்கீகரித்துக் கொள்வதற்கு நிறுவனம் எதிர்பார்க்கின்றது. அதன் பிரகாரம் ஏற்படுகின்ற வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்பு மேற்கொள்கின்ற உத்தியோகத்தர்களுக்கு வழங்குவதற்கு ஏற்படும் என தற்போது காணப்படுகின்ற பொருட்களும் அவ்வாறே உள்ளன. வெளிநபர்கள் மற்றும் புத்தாக்க செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு வருகின்ற நிறுவனம் ஆக இருந்தமையால் அவர்களுக்கான கூட்டங்கள், கலந்துரையாடல்களை நடத்துவதற்காக கதிரைகள் போன்றவை பயன்படுத்துதல் தேவையாகும். COSTI இற்கு சொந்தமாக காணப்பட்ட தளபாட பொருட்கள் மிகையாக மற்றும் குறைவாக பயன்படுத்தப்படுகின்றது என ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

நடவடிக்கைகளில் ஈடுபடுத்துதல் வேண்டும்.